



இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்

மட்டம் III பரீட்சை - 2025 யூலை

(304) நிறுவனம் மற்றும் தனிநபர் வரியியல்

(Corporate & Personal Taxation)

2025-07-27

பிற்பகல்

[01.45 - 05.00]

- பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள் (கவனமாக வாசிக்கவும்):

(1) அனுமதிக்கப்பட்ட காலம் : வாசிப்புக்கு : 15 நிமிடங்கள்

பக்கங்கள் : 08

விடையெழுத : 03 மணித்தியாலங்கள்

வினாக்கள் : 09

(2) சகல வினாக்களுக்கும் விடையளித்தல் வேண்டும்.

(3) வழங்கப்பட்டுள்ள விடைப் புத்தகத்தில் நீங்கள் விண்ணப்பித்த மொழி மூலத்திலேயே விடைகள் எழுதப்படல் வேண்டும்.

(4) சகல செய்முறைகளையும் கணிப்பீடுகளையும் சமர்ப்பிக்கவும். நீங்கள் ஏதேனும் எடுகோள்களை மேற்கொண்டிருப்பின் அவற்றைத் தெளிவாகக் குறிப்பிடவும்.

(5) நிரற்படுத்தப்படாத கணிப்பான்களின் பாவனை மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

(6) செயல் வினைச் சொற்களின் செவ்வை நிரல் அவற்றின் வரைவிலக்கணங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது. OTQs தவிர்ந்த ஒவ்வொரு வினாவும் ஒரு செயல் வினைச் சொல்லை கொண்டுள்ளது. பரீட்சார்த்திகள் செயல் வினைச் சொல் செவ்வை நிரலில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும்.

(7) 100 புள்ளிகள்.

பகுதி A

(மொத்தம் 20 புள்ளிகள்)

வினா 01

உங்களுக்குக் கீழ்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன :

(a) இந்திக்க என்பவர் ஓர் இலங்கைப் பிரஜை ஆவார். ஆனால், அவர் 2020 இலிருந்து பாகிஸ்தானில் வசிக்கிறார். அவர் இலங்கையில் உள்ள BPO கம்பனியின் ஓர் ஊழியர் என்பதுடன் பாகிஸ்தானிலிருந்து நிகழ்நிலை மூலம் (online) பணியாற்றுகிறார். அவர் 2024 யூலை 06 ஆந் திகதி இலங்கைக்கு வந்திருந்ததுடன் 2024 அக்டோபர் 14 இல் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.

(b) மாலா என்பவர் 2025 சனவரி 05 ஆந் திகதி இரண்டு வருட தொழில் ஒப்பந்தத்தின் கீழ் ஒரு கணக்காளராகச் சேவையாற்றுவதற்கு சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.

நீங்கள் செய்ய வேண்டியது :

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான இலங்கையின் வரிவிதிப்பு நோக்கத்திற்காக மேற்படி தனிநபர்களின் வதிவிட அந்தஸ்தை விபரிக்குக.

(05 புள்ளிகள்)

வினா 02

Win (Pvt) Ltd. உள்நாட்டுச் சந்தைக்கு உருக்கினாலான தளபாடங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதுடன் அது சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரிக்கு (SSCL) பதிவு செய்துள்ளது. 2024 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்கான **Win (Pvt) Ltd.** இன் புரள்வு (turnover) ரூ. 200,250,000/-.

நீங்கள் செய்ய வேண்டியவை :

- (a) 2024 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்காக **Win (Pvt) Ltd.** இனால் செலுத்தப்பட வேண்டிய சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) கணிக்குக. (03 புள்ளிகள்)
- (b) இலங்கையின் முத்திரைத் தீர்வைச் சட்டத்தின் கீழ் முத்திரைத் தீர்வையைத் தீர்ப்பளவு செய்யப் பயன்படுத்தக்கூடிய இரண்டு (02) முறைகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 03

ரவி தனது குடும்பத்துடன் கம்பஹாவில் வசிக்கிறார். அவர் தனது பணியிடத்திற்கு அருகில் 1 ஏக்கர் காணியை ரூ. 85 மில்லியன் விலைக்கு கொள்வனவு செய்வதற்கு காணி உரிமையாளரான **பண்டாரவுடன்** உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டதுடன் ரூ. 5 மில்லியன் முற்பணத்தையும் வழங்கியுள்ளார். ரவி இரண்டு மாத காலத்திற்குள் கொடுக்கல் வாங்கல்களைப் பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு, அவர் காணியை ஒவ்வொன்றும் 10 பேச்சர்ஸ் கொண்ட துண்டங்களாக பிரித்தார். அதன் பின்னர், இரண்டு துண்டங்களைத் தனக்காக வைத்துக்கொண்டு, மீதித் துண்டங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தார். ரவி மீதித் தொகையை **பண்டாரவுக்குச்** செலுத்தியதுடன் இந்த முழு பரிவர்த்தனையிலிருந்தும் ஓர் இலாபத்தைச் சம்பாதித்துள்ளார். இந்தப் பரிவர்த்தனை மீதான வருமான வரித் தாக்கத்தை அறிய அவர் விரும்புகிறார்.

நீங்கள் செய்ய வேண்டியது :

“ராம் ஈஸ்வரா எதிர் CIR” வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்புபடுத்தி, ரவி சம்பாதித்த இலாபம் வருமான வரிக்கு உட்பட்டதா என்பதை விபரிக்குக. (05 புள்ளிகள்)

வினா 04

- (a) **Golden (Pvt) Ltd.** ஆனது அதன் துணை நிறுவனங்களுக்கு முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. 2018 இல், இக்கம்பனி **Red Sea (Pvt) Ltd.** இன் 100,000 உரிமையாண்மைப் பங்குகளை ஒரு பங்கு ரூ. 500/- விலையில் வாங்கியது. இந்தப் பங்குகள் 2025 சனவரி 31 இல் ரூ. 90,000,000/- இற்கு விற்கப்பட்டன. இதற்கான விலைமதிப்பீட்டு அறிக்கையைப் பெற ஒரு தொழில்சார் விலைமதிப்பீட்டாளருக்கு ரூ. 500,000/- கம்பனியால் செலுத்தப்பட்டது.

நீங்கள் செய்ய வேண்டியது :

பங்குகளின் விற்பனை மீது **Golden (Pvt) Ltd.** இனால் செலுத்த வேண்டிய மூலதன நய வரியை (CGT) கணிப்பிடுக. (03 புள்ளிகள்)

- (b) **Red Sea (Pvt) Ltd.** ஆனது 2025 சனவரி மாதத்தில் பின்வரும் கொடுப்பனவுகளைச் செய்திருந்தது :
- (1) பெற்றுக்கொள்ளப்பட்ட சட்ட ஆலோசனைகளுக்காக **விஜேசிங்ஹ** என்பவருக்கு ரூ. 200,000/-.
- (2) **Golden (Pvt) Ltd.** இற்கு வாடகைக் கொடுப்பனவாக ரூ. 250,000/-.

நீங்கள் செய்ய வேண்டியது :

Red Sea (Pvt) Ltd. இனால் ஒவ்வொரு கொடுப்பனவு மீதும் கழிக்கப்பட வேண்டிய முற்பண வருமான வரியைக் (AIT) கணிப்பிடுக. (02 புள்ளிகள்)

(மொத்தம் 05 புள்ளிகள்)

பகுதி B

(மொத்தம் 30 புள்ளிகள்)

வினா 05

Dhana (Pvt) Ltd. என்பது நெகிழிப் பொருள்களைத் தயாரித்து, விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளதும் பெறுமதிசேர் வரிக்குப் (VAT) பதிவு செய்யப்பட்டுள்ளதுமான ஒரு கம்பனி ஆகும்.

(1) 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டு காலப்பகுதியில் **Dhana (Pvt) Ltd.** இனால் செய்யப்பட்ட வழங்கல்கள் (VAT நீங்கலாக) தொடர்பான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன :

	ரூ.
ஏற்றுமதி விற்பனைகள்	6,764,000
இலகுவடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரிக்கு (SVAT) பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கான உள்நாட்டு விற்பனை	17,662,000
ஏனைய நபர்களுக்கான உள்நாட்டு விற்பனை	25,450,000

(2) கம்பனியானது காலாண்டு காலப்பகுதியில் கீழ்வரும் உள்ளீட்டு வரியைச் செலுத்தியுள்ளது :

	ரூ.
மூலப்பொருள்களின் இறக்குமதி மீது	1,100,000
மூலப்பொருள்களின் உள்நாட்டுக் கொள்வனவுகள் மீது	1,127,000
அலுவலகச் செலவினங்கள் மீது	173,000

(3) முன்னைய காலாண்டிலிருந்து முன்கொணரப்பட்ட மிகை உள்ளீட்டு VAT தொகை ரூ. 25,540/-.

(4) கம்பனியானது காலாண்டுடன் தொடர்புடைய அனைத்து SVAT செலவு உறுதிச்சீட்டுகளையும் (credit vouchers) சேகரித்துள்ளது.

(5) கம்பனி மாதாந்த VAT தவணைக் கட்டணங்களாக ரூ. 500,000/- செலுத்தியுள்ளது.

(நியம VAT வீதம் 18% எனக் கொள்க.)

நீங்கள் செய்ய வேண்டியது:

2025 மார்ச் 31 இல் முடிவடைந்த காலாண்டிற்கான செலுத்த வேண்டிய மீதி / (மேலதிகமாகச் செலுத்திய) பெறுமதிசேர் வரியை (VAT) மதிப்பிடுக. (10 புள்ளிகள்)

வினா 06

"Home from Heaven" என்பது இலாப, நட்டங்களைச் சமமாகப் பகிர்ந்துகொண்டு **Jane** மற்றும் **Jack** என்பவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு பங்குடமை ஆகும். அவர்களுடைய வியாபாரம் உள்ளக அலங்கார சேவைகளை வழங்குவதாகும்.

2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான பங்குடமையின் வருமானக் கூற்றின் பிரித்தெடுப்பு கீழே தரப்பட்டுள்ளது :

	ரூ.
மொத்த இலாபம்	86,500,000
ஏனைய வருமானம் :	
திறைசேரி உண்டியல்கள் மீது பெறப்பட்ட வட்டி வருமானம் (மொத்தம்)	922,500
வெளிநாட்டு நாணய வங்கியியல் அலகு (FCBU) வைப்புகள் மீது பெறப்பட்ட வட்டி வருமானம்	575,000
	87,997,500
செலவினங்கள் :	
நிருவாகச் செலவினங்கள்	(34,253,000)
விநியோகச் செலவினங்கள்	(9,650,000)
நிதிச் செலவினங்கள்	(265,000)
பங்குடமையின் நிகர இலாபம்	43,829,500

மேற்படி நிகர இலாபத்தைப் பெறும்போது கீழ்வரும் செலவினங்கள் கழிக்கப்பட்டுள்ளன :

(1) பங்காளர்களுக்கான சம்பளங்கள் :

Jane : ரூ. 4,200,000/-

Jack : ரூ. 3,600,000/-

(2) சிறுவர்களுக்கான நிறுவனமயப்படுத்தப்பட்ட கவனிப்பை வழங்குவதற்காகத் தாபிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தரும ஸ்தாபனம் ஒன்றிற்கு வரிமதிப்பாண்டு காலப்பகுதியில் ரூ. 750,000/- நன்கொடை அளிக்கப்பட்டது.

(3) Jane இனுடைய மகள் பங்குடமையின் கணக்காளராகப் பணியாற்றுகிறார். ஆண்டிற்கான சம்பளமாக அவருக்கு ரூ. 360,000/- செலுத்தப்பட்டது.

(4) ஏனைய அனைத்துச் செலவினங்களும் வரி நோக்கத்திற்காக அனுமதிக்கத்தக்கவை எனக் கொள்க.

நீங்கள் செய்ய வேண்டியது :

வரிமதிப்பாண்டு 2024/25 இற்காக பங்குடமை செலுத்த வேண்டிய வருமான வரியை மதிப்பிடுக.

(10 புள்ளிகள்)

வினா 07

(A) **Hash Tag (Pvt) Ltd.** என்பது இலங்கையில் வதிவுள்ள ஒரு கம்பனி ஆகும். மதிப்பீடு செய்யப்பட்ட செலுத்த வேண்டிய வருமான வரிக் கூற்றின்படி (SET படிவம்), கம்பனி, வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான அதன் வருமான வரிப் பரிப்பு ரூ. 32,500,000/- என மதிப்பிட்டுள்ளது. மேலும், வருமான வரியின் காலாண்டுத் தவணைக் கட்டணங்களாக முதல் இரண்டு காலாண்டுகளுக்கு கம்பனி ரூ. 12,000,000/- செலுத்தியுள்ளது. முதல் மூன்று காலாண்டுகளுக்கான வட்டி வருமானம் மீது முற்பண வருமான வரி (AIT) ரூ. 115,000/- கழிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

(a) வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான மூன்றாவது தவணைக்கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையைக் கணிப்பிடுக. (03 புள்ளிகள்)

(b) வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான மூன்றாவது தவணைக் கட்டணத்தின் வருமான வரியைச் செலுத்துவதற்கான உரிய திகதியைக் குறிப்பிடுக. (01 புள்ளி)

(B) வரிமதிப்பாண்டு 2023/24 இற்காக **Hash Tag (Pvt) Ltd.** இனால் சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரித் திரட்டின்படி, செலுத்த வேண்டிய மீதி வருமான வரி ரூ. 6,200,000/- ஆனது உரிய திகதியினுள் செலுத்தப்படவில்லை. தவறிய வரிகளை வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத் திடமிருந்து எழுத்துமூல அறிவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

(a) தவறிய வரி தொடர்பான அறிவித்தலில் உள்ளடக்கப்படும் இரண்டு (02) உருப்படிகளைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(b) 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, உரிய திகதிகளில் வரிகளைச் செலுத்தத் தவறியமைக்காக விதிக்கப்படக்கூடிய தண்டத்தை (penalty) குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(c) தவறிய வரிகளை வசூலிப்பதற்கு இருக்கக்கூடிய இரண்டு (02) முறைகளைக் குறிப்பிடுக.

(02 புள்ளிகள்)

(Total 10 புள்ளிகள்)

பகுதி C

(மொத்தம் 50 புள்ளிகள்)

வினா 08

வரையறுக்கப்பட்ட ஹரித்த பிளான்டேஷன் கம்பனி என்பது இலங்கையில் வதிவுள்ள ஒரு கம்பனி ஆகும். இது தேங்காய் எண்ணெய்யை தயாரித்து உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.

2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட ஹரித்த பிளான்டேஷன் கம்பனியின் நிதிக் கூற்றுக்களிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன :

(1) 2025 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட ஹரித்த பிளான்டேஷன் கம்பனியின் பொழிப்பாக்கப்பட்ட வருமானக் கூற்று கீழே தரப்பட்டுள்ளது :

	ரூ.
புரள்வு (turnover)	536,800,000
விற்பனைக் கிரயம்	(348,920,000)
மொத்த இலாபம்	187,880,000
ஏனைய வருமானம்	31,240,000
விநியோகச் செலவுகள்	(23,040,000)
நிருவாகச் செலவுகள்	(75,070,000)
வரிக்கு முன்னரான நிகர இலாபம்	121,010,000

(2) ஏனைய வருமானம் ஆனது பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

	ரூ.
வாடகை வருமானம்	5,600,000
நிலையான வைப்புகளில் இருந்தான வட்டி வருமானம் (மொத்தம்)	15,540,000
காணியின் விற்பனை மீதான இலாபம்	10,100,000
	31,240,000

(3) நிருவாகச் செலவுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன :

- ஆண்டிற்கான தேய்மானக் கட்டணம் ரூ. 8,210,000/-.
- ஆண்டிற்கான பணிக்கொடை ஏற்பாடு ரூ. 1,940,000/-.
- ஊழியர் சேமலாப நிதியத்திற்கு (EPF) தாமதமாகக் கொடுப்பனவு செய்தமைக்கான ஒரு தண்டமாக (penalty) ரூ. 64,000/- செலுத்தப்பட்டது.
- நிறுவனத்தின் தவிசாளருக்கு வழங்கப்பட்ட வதிவிடத்திற்காகச் செலுத்தப்பட்ட வருடாந்த வாடகை ரூ. 525,000/- நிருவாகச் செலவுகளில் உள்ளடக்கப்பட்டது. இது தவிசாளரின் தனியாள் முற்பண வருமான வரி (APIT) நோக்கங்களுக்காக சீராக்கம் செய்யப்படவில்லை.

(4) விநியோகச் செலவுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது :

- வியாபாரக் கடன் தொடர்பில் வருமானக் கூற்றிற்கு நேரடியாகப் பதிவழிப்புச் செய்யப்பட்ட அறவிட முடியாக் கடன் ரூ. 460,700/- ஆகும். இதற்கு மேலதிகமாக, வருமானக் கூற்றிற்குச் செய்யப்பட்ட ஒரு பொது ஏற்பாடு ரூ. 136,000/- ஆகும்.
- வரிமதிப்பாண்டு காலப்பகுதியில், கம்பனி சந்தைப்படுத்தல் பணிப்பாளருக்கு அவரது குடும்பத்தினருடன் ஒரு வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை வழங்கியிருந்தது. விமானப் பயணச் சீட்டுகள் மற்றும் தங்குமிடக் கட்டணங்கள் ஆகியவற்றின் கிரயம் ரூ. 800,000/- ஆக இருந்தது.
- கம்பனி அங்கீகரிக்கப்பட்ட தரும ஸ்தாபனமான முதியோர் இல்லம் ஒன்றிற்கு ரூ. 300,000/- பெறுமதியான தேங்காய்களை நன்கொடையாக வழங்கியிருந்தது.

(5) ஆதனம், பொறி மற்றும் உபகரண விபரங்கள் கீழ்வருமாறு :

சொத்து (கிரயத்தில்)	2024.04.01 இல் மீதி (ரூ.)	சேர்ப்பனவு (ரூ.)	அகற்றல் (ரூ.)	2025.03.31 இல் மீதி (ரூ.)
காணிகள்	250,100,000	-	(28,000,000)	222,100,000
அலுவலக, களஞ்சியக் கட்டடங்கள்	50,125,000	-	-	50,125,000
தளபாடமும் பொருத்துகளும்	22,890,000	5,000,000	-	27,890,000
மோட்டார் வாகனங்கள்	13,870,000	3,000,000	-	16,870,000
மொத்தம்	336,985,000	8,000,000	(28,000,000)	316,985,000

- ஒரு காணி 2024 டிசெம்பரில் ரூ. 38,100,000/- இற்கு விற்கப்பட்டது.
- ஆண்டின்போது ஓர் உழவு இயந்திரம் ரூ. 3,000,000/- இற்கு கொள்வனவு செய்யப்பட்டது.
- ஆண்டின்போது தவிசாளரின் வதிவிடத்திற்காக ரூ. 1,000,000/- இற்கு தளபாடம் கொள்வனவு செய்யப்பட்டது.
- தவிசாளருக்கு வழங்கப்பட்ட ரூ. 8,000,000/- பெறுமதியான ஜீப் வண்டி தவிர, ஏனைய சகல வாகனங்களும் தேங்காய் பயிரிடல் மற்றும் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்டன.
- 2024 ஏப்ரல் 01 இலுள்ள அனைத்துச் சொத்துக்களும் வரிமதிப்பாண்டு 2021/22 காலப் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டவை ஆகும்.

- (6) நிலையான வைப்புகளின் வட்டி வருமானத்தின் மீது முற்பண வருமான வரியாக (AIT) / நிறுத்தி வைத்தல் வரியாக (WHT) வங்கி ரூ. 777,000/- ஐக் கழித்துள்ளது.
- (7) வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான வருமான வரியின் காலாண்டுத் தவணைக் கட்டணங்களாக கம்பனி ரூ. 15,600,000/- இனைச் செலுத்தியுள்ளது.
- (8) வாடகை வருமானத்தின் மீது வாடகைதாரரிடமிருந்து (tenant) ரூ. 560,000/- மதிப்புள்ள நிறுத்தி வைத்தல் வரிச் (WHT) சான்றிதழ்களைக் கம்பனி பெற்றுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியவை :

வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான வரையறுக்கப்பட்ட ஹரித்த பிளான்டேஷன் கம்பனியின் கீழ்வருவன வற்றை மதிப்பிடுக:

- வரிமதிக்கத்தக்க வருமானம்
- வரிவிதி வருமானம்
- செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி
- செலுத்த வேண்டிய மீதி / (மேலதிகமாகச் செலுத்திய) வருமான வரி

(குறிப்பு: ஏதாவது செலவுகளை அனுமதிப்பதற்கான அல்லது அனுமதிக்காது விடுவதற்கான காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.) (25 புள்ளிகள்)

வினா 09

சுனில் என்பவர் ஒரு வதிவிடத் தனியாள் ஆவார். அவர் தற்போது வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனி ஒன்றின் முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

சுனில் தொடர்பான கீழ்வரும் தகவல்கள் வரிமதிப்பாண்டு 2024/25 (இதன் பின்னர் 'ஆண்டு' எனக் குறிப்பிடப்படும்) தொடர்பில் வழங்கப்பட்டுள்ளன:

(1) ஊழியத்திலிருந்தான வருமானம் :

- மொத்தச் சம்பளம் - மாதாந்தம் ரூ. 400,000/-.
- கம்பனி அவருக்கு ஒரு மோட்டார் காரினை (2000 cc) எரிபொருளுடன் வழங்கியுள்ளது.

- அவர் கம்பனியால் கட்டணமின்றி வழங்கப்பட்ட ஒரு தொடர்மாடிக் குடியிருப்பில் வசிப்பதுடன், அக்குடியிருப்புக்கான மாதாந்த வாடகையான ரூ. 250,000/- இனை அக்குடியிருப்பின் உரிமையாளருக்கு கம்பனி செலுத்துகிறது.
- ஆண்டின் காலப்பகுதியில், குழுவின் பிராந்திய மாநாட்டில் கம்பனியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுனில் சீனாவுக்கு அனுப்பப்பட்டார். அவருக்கான தங்குமிடத்திற்காக 1000 அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டது. (1 அமெரிக்க டொலர் = ரூ. 300/-). விமானப் பயணச் சீட்டிற்கான செலவு ரூ. 200,000/- உம் வழங்கப்பட்டது.
- ஆண்டின் காலப்பகுதியில், அவரது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் வைத்தியசாலைக் கட்டணமாக ரூ. 243,000/- ஐச் செலுத்த வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், செலவின் 50% ஆன தொகை தொழில்துறநரால் அவருக்கு மீளளிப்புச் செய்யப்பட்டது. இந்த நன்மை கம்பனியின் அனைத்து நிறைவேற்றுத்தர அதிகாரிகளுக்கும் கிடைக்கப் பெறுகிறது.
- அவருடைய கையடக்கத் தொலைபேசிக் கட்டணங்கள்கூட கம்பனியால் மீளளிப்புச் செய்யப்பட்டன. வரிமதிப்பாண்டு காலப்பகுதியில் அவருக்குச் செய்யப்பட்ட அத்தகைய மீளளிப்புகள் ரூ. 78,000/- ஆகும்.
- ஆண்டிற்காகக் கழிக்கப்பட்ட தனியாள் முற்பண வருமான வரி (APIT) ரூ. 1,248,840/- ஆகும்.

(2) ஆண்டின் காலப்பகுதியில், சுனில் பின்வரும் வட்டி வருமானத்தைப் பெற்றிருந்தார் :

- திறைசேரி உண்டியல்கள் மீது - ரூ. 57,000/-.
- வர்த்தக வங்கியொன்றில் உள்ள நிலையான வைப்புகள் மீது - ரூ. 228,000/- (நிகர) - நிறுத்தி வைத்தல் வரி / AIT கழிக்கப்பட்டது.

(3) ஆண்டின் காலப்பகுதியில், சுனில் அவரது முதலீடுகளிலிருந்து கீழ்வரும் வருமானங்களைப் பெற்றுள்ளார் :

- 2025 சனவரியில், விலைகோரப்பட்ட பொதுக் கம்பனிகளிலுள்ள பங்குகளை விற்பனை செய்து சுனில் ரூ. 187,600/- இலாபத்தைப் பெற்றுள்ளார்.
- விலைகோரப்பட்ட பொதுக் கம்பனிகளிலிருந்து பெற்ற பங்கிலாப வருமானம் (நிகர) ரூ. 65,400/- உம் பொருத்தமான AIT / WHT ஆனது பங்கிலாப வருமானத்திலிருந்து கழிக்கப்பட்டது.

(4) அவரது சொந்த வீடு வெலிகமவில் அமைந்துள்ளது. அது ரூ. 100,000/- மாதாந்த வாடகையில் ஒரு குடும்பத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

(5) ஆண்டின் காலப்பகுதியில், சுனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 100,000/- பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அத்துடன் முதியோர்களுக்கான நிறுவனமயமாக்கப்பட்ட பராமரிப்பை வழங்குவதற்காகத் தாபிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட தரும ஸ்தாபனமான முதியோர் இல்லத்திற்கு அவர் ரூ. 200,000/- நன்கொடை அளித்துள்ளார்.

(6) சுனில் வரிமதிப்பாண்டு 2024/25 இற்கான வருமான வரியின் காலாண்டுத் தவணைக் கொடுப்பனவுகளாக ரூ. 300,000/- இனைச் செலுத்தியுள்ளார்.

நீங்கள் செய்ய வேண்டியவை :

வரிமதிப்பாண்டு 2024/25 இற்கு சுனிலுக்காக கீழ்வருவனவற்றை மதிப்பிடுக :

- வரிவிதி வருமானம்
- செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி
- செலுத்த வேண்டிய மீதி / (மேலதிகமாகச் செலுத்திய) வருமான வரி
- வரிவிலக்கு வருமானம், ஏதாவது இருப்பின்

(குறிப்பு: ஏதாவது வருமானம் வரி விதிக்கத்தக்கது அல்ல எனின், அதனைத் தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும்.)

(25 புள்ளிகள்)

பகுதி C முடிவு

செயல் வினைச்சொல் செவ்வை நிரல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
அறிவு (1)	விடயங்களையும் அடிப்படை எண்ணக் கருக்களையும் ஞாபகப்படுத்தல்	வரைக (Draw)	வரைபடம் அல்லது வரிப்படமொன்றைச் சமர்ப்பித்தல்
		தொடர்புபடுத்துக (Relate)	தர்க்கரீதியாக அல்லது காரணரீதியாக தொடர்புகளைத் தாபித்தல்
		கூறுக/ குறிப்பிடுக(State)	திட்டவட்டமாக அல்லது தெளிவாக விபரங்களை வெளிப்படுத்தல்
		அடையாளங்காண்க / இனங்காண்க (Identify)	கருத்திற்கொண்ட பின்னர் ஏற்பிசைவு செய்தல், தாபித்தல் அல்லது தெரிவுசெய்தல்
		நிரற்படுத்துக / பட்டியலிடுக (List)	தொடர்புபட்ட உருப்படிகளை ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதுதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
முற்றடக்கம் (2)	யோசனைகள் மற்றும் தகவல்களை விபரித்தலும் தெளிவுபடுத்தலும்	ஏற்பிசைவு செய்க (Recognize)	அறிவு அல்லது சூழ்நிலை அனுபவத்தைப் பயன்படுத்தி செல்லுபடித்தன்மையை அல்லது அதன் இயலாமையைக் காட்டுதல்
		பொருள் விளக்குக / கருத்துக்கூறுக(Interpret)	விளங்கக்கூடிய அல்லது பரிச்சயமான பதங்களில் தெளிவுபடுத்தல்
		விளக்குக (Describe)	பிரதான அம்சங்களை எழுதுதலும் தொடர்பாடுதலும்
		விபரிக்குக (Explain)	உரிய விடயங்களைப் பயன்படுத்தி தெளிவான விவரணத்தை விபரமாகத் தெரிவித்தல்
		பொருள் வரையறை செய்க / வரைவிலக்கணப்படுத்துக(Define)	சரியான தன்மை, நோக்கு அல்லது பொருளைத் தருதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பிரயோகம் (3)	புதிய சூழ்நிலைகளில் அறிவைப் பயன்படுத்தலும் பின்பற்றலும்	கணக்கிணக்கம் செய்க / இணக்கம் செய்க(Reconcile)	வேறொன்றுடன் ஒத்திருப்பதை / பொருந்தியிருப்பதை ஒப்புவித்தல்
		வரைக (Graph)	வரைபுகள் மூலம் குறித்துக்காட்டுதல்
		மதிப்பிடுக (Assess)	பெறுமதி, தன்மை, இயலுமை அல்லது தரத்தினைத் தீர்மானித்தல்
		தீர்க்குக (Solve)	கணிப்பீடுகள் அல்லது விளக்கங்கள் ஊடாக தீர்வைக் கண்டுபிடித்தல்
		தயாரிக்குக (Prepare)	குறித்த நோக்கத்திற்காக உரிய முறையில் தயார்படுத்தல்
		எடுத்துக்காட்டுடன் விவரிக்குக (Demonstrate)	உதாரணங்களுடன் நிறுவுதல் அல்லது வெளிக்காட்டல்
		கணிக்குக / கணிப்பிடுக (Calculate)	கணிதரீதியான கணிப்பீட்டுடன் கண்டறிதல் அல்லது கணித்தல்
		பிரயோகிக்குக (Apply)	நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருதல்

ஆற்றல் மட்டம்	விபரம்	செயல் வினைச்சொல்	வினைச்சொல் வரைவிலக்கணம்
பகுப்பாய்வு (4)	யோசனைகளுக் கிடையிலான தொடர்புகளை எழுதுதலும் பிரசினங்களைத் தீர்த்தலும்	தொடர்பாடுக(Communicate)	தகவல்களைப் பகிர்ந்தல் அல்லது பரிமாறுதல்
		கருக்கமாகக் குறிப்பிடுக(Outline)	முக்கிய அம்சங்களின் தொகுப்பினைத் தருதல்
		வேறுபடுத்துக (Contrast)	வேறுபாடுகளைக் காட்டுவதற்காக ஆய்வுசெய்தல்
		ஒப்பிடுக (Compare)	ஒற்றுமைகளை அறிவதற்காக ஆய்வுசெய்தல்
		கலந்தாய்வு செய்க / ஆராய்க (Discuss)	விவாதிப்புகள் மூலம் விபரமாக ஆய்வுசெய்தல்
		வித்தியாசப்படுத்துக / வகையிடுக (Differentiate)	சிலவற்றை வேறுபடுத்துகின்ற வித்தியாசங்களைக் காட்டுதல்
		பகுப்பாய்வு செய்க (Analyze)	தீர்வினை அல்லது பேறினை கண்டுபிடிப்பதற்காக விபரமாக ஆய்வுசெய்தல்